

உடனடி வெளியீட்டுக்காக

நிலைத்து நிற்கவல்ல, இன்னும் அதிகமாக இணைத்தபடியான ப்ராம்ப்ட்டன் நகரைக் கட்டமைக்க கூட்டு பணி செய்தல்

நகர நிர்வாகமானது கூட்டு அரசாங்கத்திடமிருந்து \$45.3 மில்லியன் தொகையையும் மற்றும் மாகாண அரசாங்கத்திடமிருந்து \$37.8 மில்லியன் தொகையையும், பொதுப்பேருந்து போக்குவரத்து உள்கட்டமைப்பு நிதியாக பெறுகிறது

ப்ராம்ப்ட்டன், ON (ஜூலை 28, 2020) – இன்றைய தினம், மேயர் பேட்ரிக் ப்ரவுன் அவர்களும் மற்றும் நகர சபையும் சேர்ந்து, கனடா அரசு மற்றும் ஒன்ட்டேரியோ அரசாங்கத்தினால் குறிப்பிடத்தக்க வகையில் முதலீடு செய்யப்படுவதை வரவேற்றனர்; இந்த முதலீடானது, ப்ராம்ப்ட்டனில் பொதுப்பேருந்து போக்குவரத்து உள்கட்டமைப்பிற்கு நேரடியாக ஆதரவளிக்கும்.

பப்ளிக் ட்ரான்சிட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஸ்ட்ரீம்(Public Transit Infrastructure Stream (PTIS)) மூலமாக நான்கு திட்டப்பணிகளுக்காக கனடா அரசு 45.3 மில்லியன் டாலர்களை முதலீடு செய்வதாக உள்கட்டமைப்பு மற்றும் சமூகங்களுக்கான அமைச்சர் மாண்புமிகு கேத்தரின் மெக்கென்னா அறிவித்தார்.

அமைச்சர் மெக்கென்னா அவர்களின் அறிவிப்பைத் தொடர்ந்து, இந்தப் பொது போக்குவரத்து உள்கட்டமைப்பு திட்டப்பணிகளுக்காக, ஒன்ட்டேரியோவின் உள்கட்டமைப்பு அமைச்சராகிய மாண்புமிகு லாவ்ரி ஸ்காட் அவர்களின் சார்பாக, சிறு வணிகம் மற்றும் சிவப்பு நாடா (அரசு அலுவலகங்களில் பணிகள் செய்வதில் தாமதமாகும்) தன்மையை குறைப்பதற்கான இணை அமைச்சரும், ப்ராம்ப்ட்டன் தெற்கு பகுதிக்கான மாகாண நாடாளுமன்ற உறுப்பினருமாகிய, மாண்புமிகு பிரபீத் சிங் சர்க்காரியா அவர்கள், ஒன்ட்டேரியோ அரசாங்கம் தனது பங்களிப்பாக 37.8 மில்லியனுக்கும் அதிகமான தொகை அளிப்பதாக அறிவித்தார்.

கனடா உள்கட்டமைப்பு திட்டத்தில் கூட்டாக முதலீடு செய்வதன் மூலமாக, ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் \$30.2 மில்லியனுக்கும் மேலாக பங்களிக்கிறது.

திட்டப்பணிகளில் அடங்குபவை:

- **2020-2021 பேருந்துகளை மாற்றி வைத்தல்:** இருக்கும் சேவைகளை அப்படியே பேணுவதற்காக, வழக்கமாக ஓடிக்கொண்டிருக்கும் பேருந்துகள் போலவே, 32 பேருந்துகளைக் கொள்முதல் செய்து சேவையில் ஈடுபடுத்திவிட்டு, பழைய பேருந்துகளை சேவையிலிருந்து ஓய்வு கொடுத்து அகற்றுதல்.
 - கூட்டு அரசாங்க நிதியளிப்பு : \$9,132,000
 - மாகாண அரசாங்க நிதியளிப்பு : \$7,609,239

- நகராட்சி நிதியளிப்பு : \$6,088,761
- **2020-2024 பேருந்துகளை புனரமைப்பு செய்தல்** : வழக்கமாக ஓடிக்கொண்டிருக்கின்ற 300 பேருந்துகளை புனரமைத்தல்; பழுதுபார்த்தல் மற்றும் எஞ்சின், சஸ்பென்ஷன்கள் மற்றும் பிரேக்குகள் போன்ற பாகங்களை மாற்றி வைத்தல் ஆகியவை இதில் அடங்கும்.
 - கூட்டு அரசாங்க நிதியளிப்பு : \$22,243,218
 - மாகாண அரசாங்க நிதியளிப்பு : \$18,534,161
 - நகராட்சி நிதியளிப்பு : \$14,830,666
- **பேருந்துகளின் உள்ளாக அமைந்திருக்கும் கேமிராக்கள் மற்றும் டிஜிட்டல் வீடியோ பதிவு சாதனங்களை மாற்றி வைத்தல்**: ஒட்டு மொத்த பேருந்து தொகுப்பிற்குள்ளும் புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டு வருதல்.
 - கூட்டு அரசாங்க நிதியளிப்பு : \$2,000,000
 - மாகாண அரசாங்க நிதியளிப்பு : \$1,666,500
 - நகராட்சி நிதியளிப்பு : \$1,333,500
- **டவுண்டவுன் பேருந்து போக்குவரத்து சந்திப்பு மையம்**: இப்படியான ஒரு பேருந்து தொகுப்பு மையமானது பேருந்துகள் வரிசைகட்டி நிற்பதற்கான அதிக எண்ணிக்கையிலான தனித்தனி இடங்கள், அதிகப்படியான ஓட்டங்கள், பேருந்து நிற்குமிடங்களில் நீட்டிக்கப்பட்ட நிழற்குடைகள், காத்திருப்பு பகுதி, சலுகைகள் ஆகியவற்றை அதிகரிக்கும் மற்றும் மின்சாரப் பேருந்துகளுக்கான தொகுப்பு மையத்தை தரம் உயர்த்துவதற்குமான தேவைப்பாடுகளையும் கொண்டிருக்கும்.
 - கூட்டு அரசாங்க நிதியளிப்பு : \$12,000,000
 - மாகாண அரசாங்க நிதியளிப்பு : \$9,999,000
 - நகராட்சி நிதியளிப்பு : \$8,001,000

கூற்றுக்கள்

“இன்று அறிவிக்கப்பட்ட முதலீடுகள், விரைவாக வளர்ந்து வரும் நமது பேருந்து போக்குவரத்து அமைப்பின் கொள்திறனையும் தரத்தையும் அதிகரிக்க உதவும்; அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான போக்குவரத்துக்கு ஒரு தீர்வை வழங்கும். நமது கூட்டு அரசாங்கம் மற்றும் மாகாண அரசாங்கம் ஆகியவற்றின் உதவியுடன், நமது உள்கட்டமைப்பிற்கு ஆதரவளிப்பதன் மூலமும் அதனை வளர்ப்பதன் மூலமும் நமது சமூகங்களில் முதலீடு செய்ய முடிகிறது. நம்பகமான பேருந்து போக்குவரத்து என்பது, சேவைகள் செய்வோர் மற்றும் வேலைகளுக்கு செல்வோர் ஆகியோர், குறித்த இடம் செல்வதற்கு உதவுகிறது, மற்றும் பசுமையைப் போற்றுவதற்கான வாயு உமிழ்வைக் குறைக்கிறது மற்றும் நமது சமூகத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ப்ராம்ப்ட்டன் நகரில் நமது சமூகத்திற்கு ஆதரவளிப்பதற்காக நமது தொடர்ச்சியான கூட்டு முயற்சிகளை நான் எதிர்பார்க்கிறேன்.”

- பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

“இன்றைய அறிவிப்பானது நமது நகரத்திற்கு ஒரு முக்கியமான மைல் கல்லை குறிக்கிறது. இந்த நான்கு திட்டப்பணிகளும் நமது சமூகத்திற்கும், பேருந்து போக்குவரத்தை நம்பியிருப்பவர்களுக்கும் முக்கியமானவையாகும். உள்கட்டமைப்பில் முதலீடு செய்வது என்பது, சமூகங்களுக்கு வழங்கப்படும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது.”

- ரோவேனா சாண்ட்டோஸ், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 1 & 5; தலைவர், சமூக சேவைகள், பிராம்ப்டன் நகரம்

“இன்றைய இந்த முதலீடானது, நமது சமூகத்தை அதன் எதிர்கால வளர்ச்சியை நோக்கி நேரடியாக கொண்டுசெல்லும், இது பல குடியிருப்பவாசிகளின் வாழ்க்கையில் தாக்கத்தை உண்டாக்கும். ஆரோக்கியமான மற்றும் நிலைத்து நிற்கவல்ல ஒரு சமூகத்திற்கு ஆதரவளிப்பதற்காக, நமது சமூகங்களில் முதலீடு செய்யும்போது அனைவரும் வெற்றி பெறுவார்கள்.”

- சார்மெய்ன் வில்லியம்ஸ், நகர கவுன்சிலர், வார்டுகள் 7 & 8; துணைத் தலைவர், சமூக சேவைகள், பிராம்ப்டன் நகரம்

“பிராம்ப்டன் நகரமானது, கனடாவில் வேகமாக வளர்ந்து வரும் போக்குவரத்து அமைப்புகளில் ஒன்றின் அமைவிடமாகும். எங்கள் கூட்டு அரசாங்கம் மற்றும் மாகாண அரசாங்கம் ஆகியவற்றின் ஆதரவோடு, வரவிருக்கின்ற பல ஆண்டுகளுக்கும் சேர்த்து, நமது குடியிருப்பாளர்களுக்கு, அவர்கள் அணுகக்கூடிய மற்றும் நிலைத்து நிற்கவல்ல பேருந்து போக்குவரத்து வசதியை எங்களால் வழங்க முடிகிறது. உள்கட்டமைப்பு முன்னேற்றம் மற்றும் மேம்பாடு என்பது நமது சமூகத்தின் எதிர்காலத்திற்கான ஒரு முக்கியமான முதலீடாகும். நமது நகரத்தின் இந்தத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக இந்த கூட்டாண்மைகளை உருவாக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.”

- டேவிட் பேர்ரிக், தலைமை நிர்வாக அதிகாரி, பிராம்ப்டன் நகரம்

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான பிராம்ப்டன் தன் வசத்தில் 650,000 மக்களையும் 70,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#),

மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் பரிமாற்றம்

ப்ராம்ப்டன் நகரம்

905-874-3426 | Monika.Duggal@brampton.ca